

October 22, 2023

The BSE Ltd. 1 st Floor, New Trading Wing, Rotunda Building Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Fort Mumbai – 400001 Security Code No.: 532884	The National Stock Exchange of India Ltd. Exchange Plaza, 5 th Floor, C – 1, Block G Bandra – Kurla Complex, Bandra (E) Mumbai – 400051 Security Code No.: REFEX
--	---

Subject: Newspaper Advertisement of Unaudited Standalone and Consolidated Financial Results for the Quarter & Half-Year ended September 30, 2023.

Dear Sir(s)/ Madam,

Pursuant to Regulation 30 & 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith the Newspaper Advertisement for the Unaudited Standalone and Consolidated Financial Results for the Quarter & Half-Year ended September 30, 2023 of the Company, Refex Industries Limited, in the following newspapers:

1. Business Standard- English (Published on October 21, 2023)
2. Dinamani – Tamil (Published on October 22, 2023)

These are also being made available on the Company's website at www.refex.co.in.

Thanking you,
Yours faithfully,

For Refex Industries Limited




G. Divya
Company Secretary
ACS-37320

Refex Industries Limited
A Refex Group Company

CIN: L45200TN2002PLC049601

UNFOLDING: FUTURE OF SMARTPHONES

Foldable phones and artificial intelligence are redefining how we interact with our phones



ARYAMAN GUPTA
New Delhi, 20 October

In February 2008, the Netherlands-based Polymer Vision, a Philips subsidiary, announced the Readius. It was rollable and had a flexible e-ink display. Part portable media device, part e-reader, it ran into rough weather with the cheaper alternatives, such as Amazon's Kindle DX.

In 2009, Polymer Vision went bankrupt. Its failure kept the canvas blank for four years until Samsung, in 2013, picked up the foldable gauntlet. The South Korean giant, during its Consumer Electronics Show that year, presented several concepts of smartphones with flexible displays under the codename, Youm. Down the road, there were other attempts to break open the market, such as ZTE's Axon M and Royole Flexpai, but they did not catch on.

At the 2019 Mobile World Congress, Samsung announced the Galaxy Fold. Its design was derived from 2014's Galaxy Note Edge, which was Samsung's first commercial device with a curved display.

The Galaxy Fold met with scepticism, related to display failures, and Samsung shelved its release. Still, it spurred announcements from Huawei, Xiaomi and Motorola, which had their own foldable phones in the works. In 2020, Samsung launched the Galaxy Z Flip series.

Since then, several smartphone makers have jumped into the fray, including Oppo, Vivo and Google. This week, OnePlus unveiled its maiden foldable device, the OnePlus Open, priced at ₹1,39,999.

As the launches have come, the market has expanded. Until 2020, shipments of foldable smartphones were hardly a few thousand. The next year, more than 100,000 were sold. And in 2022, foldable shipments crossed the 500,000 mark, out of the overall smartphone market of 144 million, according to estimates from the International Data Corporation (IDC).

Today, foldable phones are becoming the mainstay in India's ultra-premium smartphone segment, where prices move upwards of ₹40,000. The foldable segment makes up less than 1 per cent of the overall smartphone market. However, in 2023, until August, it is 13 per cent of the ultra-premium category, according to data from Counterpoint.

Foldable phone shipments are likely to cross 1 million next year, and their share of the premium smartphones could touch 35 per cent by 2025.

The allure

The foldable form factor has emerged as a critical differentiator in the market.

"In the ultra-premium segment, owning a foldable provides differentiation value as even iPhones are now widely owned," says Prachir Singh, senior analyst with Counterpoint Research, a technology market research firm.

It is not just novelty; foldable phones have opened up interesting use cases, owing to their capability of acting as alternatives to laptops and tablets, be it for work, entertainment, or gaming.

"In the premium segment, the ultimate aspiration is to own an iPhone. However, Android brands can excite and entice customers using the fold form factor," says Faisal Kawoosa, founder and chief analyst at research firm Techarc.

A lot will depend on affordability and hardware. The flexible displays needed for foldable phones, the system-on-a-chip, and body materials drive up manufacturing costs.

"UI and pricing are the two areas where smartphone companies can differentiate themselves from competition," Singh adds.


The barrier

Some consumers say they are concerned about the durability and longevity of foldable phones – concerns brands try to address with each new iteration. Meanwhile, the market remains skewed in favour of large companies

THE PREMIUM CLUB


Market share for \$500+ segment

■ Apple ■ Samsung ■ Oppo (includes OnePlus)



Source: IDC

Shipments (in millions) for \$500+ segment (GST excluded)



HOW THINGS ARE UNFOLDING

- In February 2008, Netherlands-based device maker Polymer Vision announced the Readius, with a flexible e-ink display that was rollable
- In 2013, Samsung presented several concepts of smartphones with flexible displays under the codename, Youm
- In 2019, at the Mobile World Congress, Samsung announced its Galaxy Fold
- The launch spurred a bevy of announcements from Huawei, Xiaomi and Motorola
- In early 2020, Samsung announced the Galaxy Z Flip series, a horizontal folding device similar to Motorola's clamshell smartphone, the Razr
- Oppo, OnePlus, Google, and Vivo, have launched their own foldable phones

WHAT THE NUMBERS SAY

- Foldable phones make up less than 1% of the overall smartphone market
- For 2023, the foldable market is expected to be between 0.5% and 0.7% of the overall market of 140-142 million shipments
- This year, till August, foldable phones constituted 13% of the ultra-premium smartphone shipments (above ₹45,000)
- Ultra-premium smartphones are expected to touch 35% of the overall market by end-2025

Source: IDC and Counterpoint

that can afford to have high-end devices – foldable phones are usually priced above ₹1,00,000 – in their catalogue even when they are not guaranteed to sell like hot cakes, at least not for the time being.

"Foldable phones will remain a niche segment, a subset of the premium market. These devices will not completely replace the premium market as the dominant form factor," Kawoosa says.

Brands offering cheaper fold alternatives, such as Tecno, whose Phantom V Flip costs ₹55,000 and Phantom V Fold ₹78,500 on Amazon, could harbour hopes. That is an area where localisation of manufacturing will make a difference.

Not surprisingly, Samsung said earlier this year it would manufacture the Galaxy Z Fold 5 and Flip 5 in India. As their names suggest, both are foldable phones and signal the unfolding of the future.

Pixel dust: AI is making phones intuitive, creative

KHALID ANZAR
New Delhi, 20 October

Integration of artificial intelligence (AI) in smartphones has been going on for years to enhance imaging and establish new functionalities, such as text extraction from images and documents, training virtual voice assistants, improving voice call quality, and conserving power based on usage patterns.

Apple, the American technology giant, has employed AI in its Photos app to categorise albums based on subjects in photos. Similarly, the South Korean electronics manufacturer, Samsung, has utilised AI in the camera app to optimise colours, contrast, and depth for subjects in the frame. China's Xiaomi, Realme, Vivo, Oppo, and OnePlus have employed AI to add beauty filters to portraits.

But today, AI's criticality to the smartphone industry is more evident than ever. "A significant push for AI in the smartphone space is crucial, as hardware alone is no longer a substantial differentiating factor," says Tarun Pathak, research director at Counterpoint Research.

One of the reasons AI has become prominent, alongside device specifications, is the emergence of generative AI.

Pixel dust

The United States-based software giant, Google, has been emphasising AI-driven software enhancements, a key characteristic of the Pixel series since its inception in 2016. Google took the lead again by introducing the Pixel 8 series with a focus on generative AI and on-device AI appli-

cations.

"AI was mentioned numerous times during the Pixel 8 launch event. Clearly, this is where Google believes it can significantly differentiate and advance the Android ecosystem," says Pathak.

Google has integrated generative AI experiences at the operating system level. For example, its experimental photo-editing tool, Magic Editor, allows users to customise photos by repositioning and resizing subjects in the frame or by enhancing the background with a simple tap. Traditional photo editing tools, on the other hand, involve a time-consuming process.

Google announced at the Pixel 8 series launch event that its custom-built Tensor G3 chip was designed to accelerate AI workloads and could run distilled versions of its text- and image-generating models. This implies that tools available on the Pixel 8 series utilise on-device AI to deliver innovative experiences. One such tool is Best Take, accessible through Google Photos, which uses an on-device algorithm to create a blended image from a series of photos, ensuring that everyone in the frame looks their best.

In isolation, these may appear as intriguing AI-related developments in the smartphone space. However, analysts advise caution regarding the potential consequences.

"Generative AI holds the promise of ushering in a transformative era of innovation and personalisation, potentially enabling smartphones to become remark-

ably intuitive, creative, and tailored to consumer needs and preferences. That said, smartphone OEMs would need to strike a fine balance towards responsible AI adoption to avoid potentially contributing to the rise of deep fakes and misinformation," says Prabhu Ram, head of Industry Intelligence Group at CyberMedia Research.

Decisive integration

Now that Pandora's box has been opened, analysts anticipate that AI integration in smartphones will increasingly become a natural progression for brands to remain competitive. As consumer expectations evolve, AI capabilities could be decisive in the market.

"The infusion of AI in smartphones has transitioned from being a mere choice to an imperative. With Google positioning the Pixel 8 as the phone for the AI era, others will seek to step up their AI game to stay relevant in a hyper-competitive market," says Ram.

Analysts believe smartphone manufacturers will forge partnerships with generative AI leaders such as Microsoft, Google, and Meta to run native applications on their devices starting in 2025.

"We anticipate that major smartphone OEMs, including the Chinese manufacturers, will begin running native generative AI apps in 2025, leading to a new set of apps that focus on on-device AI, which is likely to become more popular. Developers will also play a crucial role in this," says Pathak of Counterpoint.

AI has become prominent with the emergence of generative AI

ANDHRA PRADESH POWER DEVELOPMENT COMPANY LIMITED
E-PROCUREMENT NOTIFICATION
APPDCL invites Tender for "Carrying out the Operation and Maintenance of Coal Handling Plant including ECCS along with supply of spares, OEM AMCS, consumables and T&P for a period of 5 years" vide Tender No. 610001358". For further details, please visit: www.apgenco.gov.in OR <https://tender.apgenco.gov.in>
R.O. No: 2431PP/CL/ADVT/1/1/2021-22 Dt: 20/10/2023
Sd/-
CHIEF GENERAL MANAGER

यूको बैंक UCO BANK
(A Govt. of India Undertaking)
Head Office - II, Department of Information Technology
3 & 4, DD Block, Sector - 1, Salt Lake, Kolkata-700064
NOTICE INVITING TENDER
UCO Bank invites tenders for the following:
1. Selection of Consultant for Digital Transformation of the Bank through GeM portal.
2. Procurement of 300 nos. of Aadhaar Enrollment Kits for identified Aadhaar Enrollment Centers through GeM portal (Re-tender).
For any details, please refer to <https://www.ucobank.com> or <https://gem.gov.in>
(Deputy General Manager)
Date: 21.10.2023 Department of Information Technology
सम्मान आपके विश्वास का | Honours Your Trust

reflex
Reflex Industries Limited
Regd. Office: Ground Floor, Bascon Futura IT Park, Old No: 56L,
New No: 10/2, Venkat Narayana Road, T Nagar, Chennai - 600017
Phone: +91-44-4340 5900/50 | Website: www.reflex.co.in
CIN NO: L45200TN2002PLC049601

REFRIGERANT GASES **POWER TRADING** **ASH & COAL HANDLING**

Extract of Unaudited Financial Results for the Quarter and Half year ended on 30th September, 2023 (₹ in lakhs)

S.No.	Particulars	Standalone						Consolidated					
		Quarter Ended		Half year ended		Year Ended		Quarter Ended		Half year ended		Year Ended	
		Sep 30, 2023	Jun 30, 2023	Sep 30, 2022	Sep 30, 2022	Sep 30, 2022	Mar 31, 2023	Sep 30, 2023	Jun 30, 2023	Sep 30, 2022	Mar 31, 2023	Sep 30, 2023	Mar 31, 2023
1	Total Income from Operations	35,030.80	38,136.63	35,343.39	73,167.43	61,862.48	1,62,914.96	35,220.67	38,232.73	73,453.40	1,62,914.96		
2	Profit/(Loss) before exceptional and extraordinary items and taxes	3,186.56	3,010.51	3,457.75	6,197.07	5,353.99	15,663.63	3,030.86	2,938.67	5,969.53	15,663.35		
3	Profit/(Loss) before taxes (after exceptional and extraordinary items)	3,190.46	2,993.22	3,417.36	6,183.68	5,293.96	15,638.90	3,034.76	2,921.38	5,956.14	15,638.62		
4	Profit/(Loss) after taxes (after exceptional and extraordinary items)	2,340.25	2,201.36	2,545.23	4,541.62	3,923.77	11,606.36	2,143.76	2,127.18	4,270.96	11,606.08		
5	Total Comprehensive Profit/(Loss) for the period	2,329.87	2,201.36	2,545.23	4,531.24	3,923.77	11,581.97	2,133.38	2,127.18	4,260.58	11,581.69		
6	Paid-up Equity Share Capital (face value of Rs.10/- each)	2,210.70	2,210.70	2,100.20	2,210.70	2,100.20	2,210.70	2,210.70	2,210.70	2,210.70	2,210.70		
7	Reserve (excluding revaluation reserve)	NA	NA	NA	NA	NA	29,228.95	NA	NA	NA	29,228.68		
8	Basic Earnings per share	10.59	9.96	12.12	20.54	18.68	53.90	9.70	9.62	19.32	53.89		
9	Diluted Earning per share	10.52	9.90	12.12	20.42	18.68	53.84	9.64	9.56	19.20	53.84		

Notes:

- The above is an extract of the detailed format of quarterly and half yearly ended financial results as on 30th September, 2023 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (LODR) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange websites (www.bseindia.com & www.nseindia.com) and on the Company website (www.reflex.co.in).
- The Financial results of the company have been prepared in accordance with the Indian Accounting Standards (IND-AS) notified under Sec.133 of The Companies Act, 2013.
- Figures have been re-grouped/re-classified to make them comparable to the figures wherever necessary.
- The above unaudited results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors in the meeting held on 20th October, 2023.

Revenue growth
~ 18% ↑ from H1 FY23 to H1 FY24

EBITDA growth
~ 21.7% ↑ from H1 FY23 to H1 FY24

21 years of EXCELLENCE

Place: Bengaluru
Date: 20th October, 2023

For Reflex Industries Limited
Anil Jain
Managing Director
DIN: 00181960

www.reflex.co.in [Reflex-Group](#) [reflex-group](#) [@GroupReflex](#) [reflexgroup](#)

துர்கை அன்னை இந்தியாவின் தேசியக் கடவுள் ஆளுநர் ஆர்.என்.ரவி



சென்னை தியாகராய நகரில் உள்ள வங்க சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மகா சப்தமி 90-ஆவது ஆண்டு தூக்கா நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி.

சென்னை, அக்.21: இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வழி படக்கூடிய துர்கை அன்னை இந்தியாவின் தேசியக் கடவுளாக விளங்குகிறார் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள 'பெங்கால் அசோசியேஷன்' வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மகா சப்தமி 90-ஆவது ஆண்டு தூக்கா பூஜை நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பங்கேற்று:

தமிழ் மற்றும் வங்காள மக்களின் இணைவாக நடக்கும் இந்த நிகழ்வு மிக அற்புதமானது. தமிழ் மற்றும் வங்க மொழி ஆகிய இரண்டும் மிகவும் வளமானவை.

நாட்டின் அனைத்துப் பகுதி மக்களாலும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. துர்கை அன்னை இந்தியாவின் தேசிய கடவுளாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய மக்களால் வழிபடப்படுகிறார். எப்போதெல்லாம் நூடு பிரிச்சனைகளை எதிர் கொள்கிறதோ அப்போதெல்லாம் துர்கை அன்னையின் ஆசீர்வாதத்தால் நாடு மீண்டு எழுந்திருக்கிறார்.

நாம் பல்வேறு மொழிகளைப் பேசலாம், பல்வேறு ஆடைகளை அணியலாம், நமது உணவுப் பழக்கம் வேறாக இருக்கலாம். ஆனால், அன்னை துர்கை நம் பாரத மக்களை ஒன்றிணைக்கிறார். செப்டி மொழி பதினெட்டு உடையான் என்ற சிந்தை ஒன்றுடையான் என்ற மகா சப்தி பாரதியின் பாடலைப் போல நாம் பல்மொழி கள் பேசினாலும் நம் இதயத்தினை ஒன்றுதான்.

சென்னையில் உள்ள மேற்கு வங்க மக்கள் தமிழ் நன்றாகப் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல் காசியில் உள்ள தமிழ் மக்கள் சராமாக வறிந்தி பேசுகின்றனர் என்றார் அவர்.

நிகழ்வில் வங்க சங்கத்தின் தலைவர் சண்டி முகர்ஜி, செயலர் பிப் லாபத்தா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இன்று சென்ட்ரல் - காரைக்குடி சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை, அக்.21: சரஸ்வதி பூஜை, விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரலிலிருந்து காரைக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்.22) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (அக்.22) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06039) மறுநாள் காலை 9.30 மணிக்கு காரைக்குடி சென்றடையும். மறுநாள் காலை இந்த ரயில் (எண்: 06040) காரைக்குடியிலிருந்து திங்கள்கிழமை (அக்.23) இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடி சென்றடையும்.

இதற்கிடையே, நாகர்கோவிலிருந்து அக்.24-இல் இரவு 7.35 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 06046) மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுநாள் காலை இந்த ரயில் (எண்: 06045) எழும்பூரிலிருந்து அக்.25-இல் காலை 10.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த ரயில் நாகர்கோவிலிருந்து வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக எழும்பூர் வந்தடையும்.

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை விடுமுறை

சொந்த ஊருக்குச் செல்ல பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள்

சென்னை, அக்.21: ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சென்னையிலிருந்து 1.51 லட்சம் பேர் சொந்த ஊர்க்கு பேருந்து மூலம் சென்றனர்.

சென்னையில் பயணிகளுக்கு வசதிக்காக வெள்ளிக்கிழமை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகள் உடன் 651 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. அதன் மூலம் 1,51,305 பயணிகள் பயணம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 950 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டன.

இந்தப் பேருந்துகளிலும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

மொத்தம் 1.51 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் தங்கள் ஊர்களிலிருந்து சென்னை மற்றும் இதர நகரங்களுக்கு திரும்பி வருவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் கூட்டம் சென்னையில் இருந்து சனிக்கிழமையும் ஏராளமானோர் ரயில்களில் புறப்பட்டுச் சென்றனர். இதனால் சென்ட்ரல், எழும்பூர்



சொந்த ஊர்களுக்குச் செல்ல சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்.

ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்து, கன்னியாகுமரி, நெல்லை, பாண்டிச்சேர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

ஆம்னி பேருந்துகளில் கூட்டணம் உயர்வு: ஆயுத பூஜை விடுமுறையை பயன்படுத்து ஆம்னி பேருந்துகளில் அனைத்தும் நிரம்பியிருந்தன.

காவலர் வீரவணக்க நாள்: நினைவுச் சின்னத்தில் டிஜிபி அஞ்சலி



காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்திலுள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.

சென்னை, அக். 21: காவலர் வீரவணக்க நாளையொட்டி, சென்னையில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1959 அக்.21-ஆம் தேதி இந்திய எல்லைப் பகுதியான ஹாட் ல் பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அக்.21-ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் 188 காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் பணியின்போது வீர மரணமடைந்துள்ளனர்.

மலியாப்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி

செலுத்தினார். இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து, முப்படை உயர் அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகள் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் 144 துப்பாக்கி குண்டு முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், மொளையர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அக். 30-இல் இபிஎஸ் நேரில் மரியாதை

சென்னை, அக். 21: குருபூஜை விழாவையொட்டி, புகம்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு அதிகமாக பொதுச் செயலர் எட்டப்பாடி கே.பழனிசாமி அக். 30-இல் நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளார்.

இது தொடர்பாக அதிகார தலைமைக் கழகம் சார்பில் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பல்வேறு சிறப்புக்களுக்கிடையே தலைவரான முத்துராமலிங்கத் தேவரின் 116-ஆவது பிறந்த நாளும் மற்றும் 61-ஆவது குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், புகம்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அக். 30-இல் காலை 10 மணியளவில் பொதுச் செயலர் எட்டப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

நிகழ்ச்சியில் தலைமைக் கழகச் செயலர்கள், மாண்புமிகு செயலர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் தவிராமல் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

reflex
ரீஃவெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
பதிவு அலுவலகம்: தரைத்தளம், பாஸ்கான் ஸியூச்சுரா IT பூங்கா, பழைய எண்: 56L
புதிய எண்: 10/2, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை - 600017
தொலைபேசி: +91-44-4340 5900/50 | இணையதளம்: www.reflex.co.in
CIN எண்: L45200TN2002PLC049601

REFRIGERANT GASES **POWER TRADING** **ASH & COAL HANDLING**

2023 வரம்பில் 30 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் அரைாண்டுக்கான தனிக்கை செய்யப்பட்ட நிதிசார் முடிவுகளின் சாரம் (ரூ.லட்சத்தில்)

காலம்	விவரங்கள்	தனிக்கை						அரைாண்டு					
		முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த காலாண்டு	
1	கிடைக்கக்கூடிய சொத்துக்களின் மொத்த மதிப்பு	35,030.80	38,336.63	35,343.39	73,167.43	61,862.48	1,62,914.96	35,220.67	38,232.73	73,453.40	1,62,914.96		
2	விதிக்கப்பட்ட மறுமதிப்பீடுகள் காரணமாக உட்படிவாக மாற்றும் வரிசைகளை முந்தைய காலம் / (இழப்பு)	3,186.56	3,010.51	3,457.75	6,197.07	5,353.99	15,663.63	3,030.86	2,938.67	5,969.53	15,663.35		
3	வரிசைகளை முந்தைய காலம் / (இழப்பு) (விதிக்கப்பட்ட மறுமதிப்பீடு காரணமாக உட்படிவாக மாற்றும் வரிசைகளை முந்தைய காலம் / (இழப்பு) (விதிக்கப்பட்ட மறுமதிப்பீடு காரணமாக உட்படிவாக மாற்றும் வரிசைகளை முந்தைய காலம் / (இழப்பு))	3,190.46	2,993.22	3,417.36	6,183.68	5,293.36	15,638.90	3,034.76	2,921.38	5,956.14	15,638.62		
4	வரிசைகளை முந்தைய காலம் / (இழப்பு) (விதிக்கப்பட்ட மறுமதிப்பீடு காரணமாக உட்படிவாக மாற்றும் வரிசைகளை முந்தைய காலம் / (இழப்பு))	2,340.25	2,201.36	2,545.23	4,541.62	3,923.77	11,606.36	2,143.76	2,127.18	4,270.96	11,606.08		
5	கிடைக்கக்கூடிய சொத்துக்களின் மொத்த மதிப்பு (விதிக்கப்பட்ட மறுமதிப்பீடு காரணமாக உட்படிவாக மாற்றும் வரிசைகளை முந்தைய காலம் / (இழப்பு))	2,229.87	2,201.36	2,545.23	4,531.24	3,923.77	11,581.97	2,133.38	2,127.18	4,260.58	11,581.69		
6	பெற்றுக்கொள்ளக்கூடிய சொத்துக்களின் மொத்த மதிப்பு (விதிக்கப்பட்ட மறுமதிப்பீடு காரணமாக உட்படிவாக மாற்றும் வரிசைகளை முந்தைய காலம் / (இழப்பு))	2,210.70	2,210.70	2,100.20	2,210.70	2,100.20	2,210.70	2,210.70	2,210.70	2,210.70	2,210.70		
7	பெற்றுக்கொள்ளக்கூடிய சொத்துக்களின் மொத்த மதிப்பு (விதிக்கப்பட்ட மறுமதிப்பீடு காரணமாக உட்படிவாக மாற்றும் வரிசைகளை முந்தைய காலம் / (இழப்பு))	NA	NA	NA	NA	NA	29,228.95	NA	NA	NA	29,228.68		
8	ஒரு பாதீதான கடிமனம் உருவாகும்	10.59	9.96	12.12	20.54	18.68	53.90	9.70	9.82	19.32	53.89		
9	ஒரு பாதீதான தீர்த்த கடிமனம்	10.52	9.90	12.12	20.42	18.68	53.84	9.64	9.56	19.20	53.84		

- குறிப்புகள்:
- 2015, 2016 (LORD) விதிமுறைகளின் விதி 33-ன் கீழ் பாதிக்கப்படாத தனிக்கை செய்யப்பட்டிருக்கும். 30 வரம்பில் 2023-ஆம் தேதியன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிதிசார் முடிவுகளின் விவரம் வடக்கு கருவகம் மேற்புறம் மற்றும் நிதிசார் முடிவுகளின் முழு விவரம் பாதிக்கப்பட்ட வரைகாலம் (www.bsindia.com & www.nseindia.com) மற்றும் நிதிசார் முடிவுகளின் வரைகாலம் (www.reflex.co.in) கிடைக்கப்படுகின்றன.
 - நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 133-ன் கீழ், அறிவிக்கப்பட்ட இந்திய கணக்கியல் தரநிலைகளின்படி (INDAS) நிதிசார் முடிவுகள் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
 - ஒய்ரே நோக்கிலாக தேவைப்படும் கிள்களில் எண்கள் மறுவகையாக்கம் / மறுகூலாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
 - மேற்கண்ட தனிக்கை செய்யப்பட்ட நிதிசார் முடிவுகளின் அறிக்கை, தனிக்கை குடிவால் மீளாவு செய்யப்பட்டு, 20 அக்டோபர் 2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கிள்களுள் குடிவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வருவாய் வளர்ச்சி H1 FY23 - H1 FY24 ~18% ↑ வளர்ச்சி
EBITDA வளர்ச்சி H1 FY23 - H1 FY24 ~21.7% ↑ வளர்ச்சி
21 years of EXCELLENCE

ரீஃவெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிதிசார் முடிவுகள் அளிக்கும் செயல்பாடு
இலம்: பெங்களூரு
தேதி: 20 அக்டோபர், 2023

www.reflex.co.in Reflex-Group @GroupReflex reflexgroup